

## நிதிக்கூற்றுக்கள்

### 1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

குருனாகல் பிளான்டேசன் லிமிட்டெட் கம்பனியின் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விபரமான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள், பொழிப்பாக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் கூடிய 2019 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் கம்பனியின் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### 1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வின்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

### 1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனியின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது கம்பனியின் கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் நிதியம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஓட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக கம்பனியின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலையையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக கம்பனியின்

தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது கம்பனியின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது கம்பனியின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நிதியம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

## 1.5 நிதிக்கூற்றுக்கள் தொடர்பான கருத்துரைகள்

### 1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடனான இணக்கமின்மைகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

உரிய நியமங்களுக்கான தொடர்புடன் இணக்கமின்மைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	சிபார்க்கள்
(அ) இலங்கை கணக்கீட்டு நியமம் இலக்கம் 16 இன் பிரகாரம் சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு ஆயத்தமான சந்தர்ப்பத்திலிருந்து பெறுமானத் தேய்வு செய்யப்பட வேண்டிய போதிலும், அதற்கு முரணாக சொத்துக்கள்	2019 ஆம் ஆண்டிற்கான கணக்குகளின் மூலம் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நியமத்தின் பிரகாரம் நிலையான சொத்துக்கள் பயன்பாட்டிற்கு ஆயத்தமான சந்தர்ப்பத்திலிருந்து பெறுமானத் தேய்வு செய்யப்படுதல் வேண்டும்.

கொள்வனவு செய்யப்பட்ட ஆண்டின் போது பெறுமானத் தேய்வு செய்யப்படாமையும் விற்பனை செய்யும் ஆண்டின் போது முழுமையாக பெறுமானத் தேய்வு செய்யப்படுவதும் காரணமாக மீளாய்வாண்டில் பெறுமானத் தேய்வுச் செலவு ரூபா 1,450,603 குறைத்து கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.

(ஆ) இலங்கை கணக்கீட்டு நியமம் இலக்கம் 16 இன் 51 ஆம் பந்தியின் பிரகாரம் முழுமையாகப் பெறுமானத் தேய்வு செய்து பூர்த்தி செய்யப்பட்ட எனினும், தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகின்ற ரூபா 107,775,018 கிரயமான வாகனங்கள் மற்றும் ரூபா 17,693,752 கிரயமான கட்டிடங்கள் மீள்பெறுமதியிடப்பட்டு கணக்குகளுக்கு கொண்டுவரப்பட்டிருக்கவில்லை.

வாகனங்களை மீள் பெறுமதியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் கட்டிடங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதனால் மதிப்பீடு செய்வது அவசிய மற்றதாகும்.

நியமத்தின் பிரகாரம் முழுமையாகப் பெறுமானத் தேய்வு செய்யப்பட்ட ஆனால் தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகின்ற சொத்துக்களை மீள் பெறுமதியிட்டு கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(இ) இலங்கை கணக்கீட்டு நியமம் இலக்கம் 41 இன் பிரகாரம் பயன்பாட்டு உயிரியல் சொத்துக்கள் நியாயப் பெறுமதியில் மதிப்பீடு செய்யப்பட வேண்டிய போதிலும் அதற்கிணங்க மதிப்பீடு செய்யப்படாததன் காரணமாக அச்சொத்துக்கள் ரூபா 994,790 குறைத்து பதிவு செய்யப்பட்டிருந்தது.

2019 கணக்குகளின் மூலம் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நியமத்தின் பிரகாரம் கால் நடைகள் நியாயப் பெறுமதிக்கு மதிப்பீடு செய்து கணக்குகளின் மூலம் காட்டப்படுதல் வேண்டும்.

### 1.5.2 கணக்கீட்டுக் கொள்கைகள்

#### கணக்காய்வு அவதானிப்புக்கள்

கம்பனியின் கணக்கீட்டு கொள்கைகளின் பிரகாரம் குத்தகை அடிப்படையில் பொறுப்பேற்கப்பட்ட காணிகளை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட கிரயம் 30 ஆண்டுகளுக்குள் காலக்கழிவு செய்யப்பட வேண்டிய போதிலும், 1992 ஆம் ஆண்டின் பின்னர் செலவு செய்யப்பட்ட ரூபா 4,019,754 தொகை

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

2019 கணக்குகளின் மூலம் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

#### சிபார்சுகள்

கம்பனியின் கணக்கீட்டு கொள்கைகளின் பிரகாரம் காணி அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்ட கிரயத்தை உரிய காலப்பகுதிக்குள் காலக்கழிவு செய்து கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

அக்கிரயத்திற்காக காலக்கழிவு  
செம்மையாக்கப்பட்டிருக்கவில்லை.

### 1.5.3 கணக்கீட்டுக் குறைபாடுகள்

#### கணக்காய்வு அவதானிப்புகள்

கம்பனியால் 2015 நவம்பர் 11 ஆந்  
திகதி 1.416 ஹெக்டெயர்  
காணிகளின் பயன்படுத்தும்  
உரிமைகளைப்  
பெற்றுக்கொள்வதற்காக குருனாகல்  
பிரதேச செயலகத்திற்கு  
செலுத்தப்பட்ட ரூபா 8,123,564  
செலவுகளுக்குரிய காணியை  
பயன்படுத்துவதற்கு  
எதிர்பார்க்கப்பட்ட காலத்தின் போது  
செலவாக பதிவழிப்பதற்குப் பதிலாக  
சொத்துக்களாக நிதி நிலைமைக்  
கூற்றின் மூலம்  
சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

இந்த ஆதனங்களுக்காக  
நீதிமன்றம்  
நிர்ணயிக்கப்பட்ட  
பெறுமதியான ரூபா  
8,123,564 தொகைக்கு மீள  
ஒப்படைப்பது சம்பந்தமாக  
காலம் தீர்மானிக்கப்படாது  
பயன்படுத்துதல்  
சம்பந்தமாக மாத்திரம்  
நிபந்தனைகள்  
உள்ளடக்கப்பட்டு  
வழங்கப்பட்டுள்ளதனால்  
இக் காணிகள் உரித்து  
ஆதனமாக கணக்கீடு  
செய்யப்பட்டிருந்தது.

#### சிபார்கள்கள்

கம்பனிக்கு காணியின்  
சட்டரீதியான உரிமையை  
பெற்றுக் கொள்வதற்கு  
நடவடிக்கை எடுக்கப்பட  
வேண்டியதுடன் அந்த  
உரிமை  
கிடைக்கவில்லையாயின்  
பிற்போட்ட சொத்தாக  
கணக்கீடு செய்வதற்கு  
நடவடிக்கை எடுத்தல்  
வேண்டும்.

### 1.5.4 கணக்காய்விற்கான எழுத்து மூல சான்றுகள் இல்லாமை.

#### கணக்காய்வு அவதானிப்புகள்

கம்பனி தோற்றுவிக்கப்பட்ட  
சந்தர்ப்பத்தில் ஒப்படைக்கப்பட்ட  
காணி அளவுகளில் 1,751  
ஹெக்டெயர்கள் மீண்டும்  
அரசாங்கத்தின் பல்வேறு  
குறிக்கோள்களுக்காக  
விடுவிக்கப்பட்டிருந்ததுடன் அதில்  
உள்ளடக்கப்பட்ட ரூபா 16,214,000  
தொகையான 550.88 ஹெக்டெயர்  
காணி விடுவிக்கப்பட்ட  
தரப்பினர்களின் பதிவேடு மற்றும்  
அது தொடர்பான திட்ட வரைபடம்  
கணக்காய்விற்குச்  
சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

இந்த அவதானிப்பு  
தொடர்ச்சியாக  
சமர்ப்பிக்கப்படுவதுடன்  
காணிகளை அளவீடு  
செய்யும் நடவடிக்கை  
பெருந்தோட்ட  
கைத்தொழில்  
அமைச்சினால்  
மேற்கொள்ளப்படுகின்றது.  
கம்பனியின் 87  
காணித்துண்டுகளில் 78  
காணித் துண்டுகளை  
அறவீடு செய்தல்  
அமைச்சினால்  
மேற்கொள்ளப்பட்டிருந்தும்  
உரிய அறிக்கை  
கம்பனிக்கு  
கிடைக்காதிருந்ததுடன்  
காணிகளை அறவீடு  
செய்யும் போது  
ஏற்படுகின்ற வேறுபாடுகள்

#### சிபார்கள்கள்

கம்பனிக்கு  
ஒப்படைக்கப்பட்டுள்ள  
காணிகள் மற்றும்  
தற்பொழுது  
பயன்படுத்தப்படாத காணிகள்  
விடுவிக்கப்பட்ட நபர்கள் யார்  
என்பதனை இனங்கண்டு  
கணக்காய்விற்குச்  
சமர்ப்பித்தல் வேண்டும்.

தொடர்பாக தீர்மானம்  
எடுத்தல் தகுதி வாய்ந்த  
அதிகாரிகளால்  
மேற்கொள்ளப்பட  
வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள்  
முதலியவற்றுடன் இணக்கமின்மைகள்

சட்டங்கள், மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	விதிகள்	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரமாணக்கோவை 108(3)	நிதிப் பிரமாணக்கோவை	நட்டங்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு அதிகாரம் இல்லாத ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் திறைசேரியின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய போதிலும் சேதமடைந்த ரூபா 11,110,806 தொகையான இறப்பர் மற்றும் ஏனைய பயிர்களின் கிரயம் தொடர்பாக அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படாது 2017 ஆம் ஆண்டிற்கான கணக்குகளின் மூலம் பதிவழிக்கப்பட்டிருந்தது உத்தியோகத்தர்களுக்கு படிக்களைச் செலுத்தும் தீர்மானம் எடுக்கும் போது தேசிய சம்பளங்கள் மற்றும் பதவியணியினர் ஆணைக்குழுவின் சிபார்சினையும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய போதிலும் அவ்வாறு இன்றி JM மற்றும் அதற்கு மேற்பட்ட சம்பள தொகுதியிலுள்ள 31	முன்னோடிச் செயற்திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இச் செயற்திட்டதிற்காக மேற்கொள்ளப்பட்ட கிரயம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திச் செலவுகளின் கீழ் கணக்கீடு செய்யபட வேண்டிய போதிலும் மூலதனமாக்கப்பட்டிருந்த துடன் அக்கிரயம் 2017 ஆம் ஆண்டின் போது செலவுகளாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக பணிப்பாளர் சபை நியமித்த ஒரு குழுவின் மூலம் புலனாய்வு செய்யப்பட்டு வருகின்றது.	நட்டங்களைப் பதிவழித்தலானது நிதிப் பிரமாணங்களின் பிரகாரம் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் இடம் பெறுதல் வேண்டும்.
(ஆ) 2009 மே 26 ஆந் திகதிய 39 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை		உத்தியோகத்தர்களுக்கு படிக்களைச் செலுத்தும் தீர்மானம் எடுக்கும் போது தேசிய சம்பளங்கள் மற்றும் பதவியணியினர் ஆணைக்குழுவின் சிபார்சினையும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய போதிலும் அவ்வாறு இன்றி JM மற்றும் அதற்கு மேற்பட்ட சம்பள தொகுதியிலுள்ள 31	இப்படிகள் பெருந்தோட்ட துறைக்குரிய படியாவதுடன் இது கம்பனியை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்திலிருந்து நிறைவேற்று உத்தியோகத்தர்களுக்கு தகமையாக உள்ளதுடன் கடந்த காலத்தில் ஊழியர்கள் வழங்கப்பட்டிருந்தும் தற்பொழுது ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதனால் இது படியாக செலுத்தப்படுகின்றது. இலாபம் உழைக்கும் இக்கம்பனி பொதுத்	உத்தியோகத்தர்களுக்கு படிக்களைச் செலுத்தும் போது சுற்றறிக்கையின் பிரகாரம் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டு படிக்களைச் செலுத்துதல் வேண்டும்.

உத்தியோகத்தர்களுக்  
கு “வேலையாள் படி”  
(Labour Allowance)  
ஆக மீளாய்வாண்டின்  
போது ரூபா 10,835,213  
மொத்த தொகை  
செலுத்தப்பட்டிருந்தது.

திறைசேரியிடமிருந்து  
பணத்தைப்  
பெற்றுக்கொள்ளாது  
தனியார் துறையுடன்  
போட்டியாக  
செயற்படுவதுடன்  
நடைமுறைச  
சாத்தியமற்ற இவ்வாறான  
கணக்காய்வு ஐய  
வினாக்களைச்  
சமர்ப்பித்தல் கம்பனியின்  
ஊழியர்கள் சேவையை  
விட்டுச் செல்லல்  
அதிகரித்தல் மற்றும்  
ஊழியர் அக்கறை  
குறைவடைவதற்கு  
காரணமாக இருந்தது.  
இது தொடர்ச்சியாக  
காணப்பட்டுவருவதனால்  
நிறுவனத்தின் சுமுகமான  
செயற்பாட்டிற்கும்  
செயலாற்றலுக்கம்  
தாக்கத்தை  
ஏற்படுத்தலாம்.

(இ) 2015 மே 25 ஆந்  
திகதிய 01/2015  
ஆம் இலக்க  
அரசாங்க  
தொழில்  
முயற்சிகள்  
சுற்றறிக்கை  
சுற்றறிக்கையின்  
பிரகாரம் எரிபொருள்  
படிக்குத் தகமையற்ற  
MM  
சம்பளத்தொகுதியிலுள்  
எ 05  
உத்தியோகத்தர்களுக்  
கு 10,435 லீற்றர்  
எரிபொருளுக்காக ரூபா  
1,140,506 தொகை  
மீளாய்வாண்டின் போது  
செலுத்தப்பட்டிருந்தது.

உங்களின் கணக்காய்வு  
ஐய வினாவின் பிரகாரம்  
எரிபொருள் படி  
பெற்றுக்கொள்ளாத  
உத்தியோகத்தர்களாக  
குறிப்பிடுதல்  
பிழையானதும் அவர்கள்  
கம்பனியின் சிரேஷ்ட  
உத்தியோகத்தர்களுமாகு  
ம். கம்பனியின் சிரேஷ்ட  
உத்தியோகத்தர்களுக்கு  
எரிபொருள் படி  
வழங்கப்படாது  
முகாமைத்துவம் எவ்வாறு  
செய்ய முடியும் என்பது  
சிக்கலுடையதாக  
உள்ளதுடன் இலாபம்  
உழைக்கும் இவ்வாறான  
ஒரு நிறுவனத்தின்  
உத்தியோகத்தர்களுக்கு  
எரிபொருள் வழங்குதல்  
தொடர்பாக கணக்காய்வு  
ஐய வினா  
சமர்ப்பிக்கப்படுமாக  
இருந்தால் இவ்வாறான  
ஒரு நிறுவனத்தை  
செயற்படுத்துவது  
எவ்வாறு என்பது  
சிக்கலாக உள்ளதுடன்  
MM சம்பளத்

எரிபொருள் படியாகச்  
செலுத்தப்படுகின்ற  
ஒவ்வொரு  
சந்தர்ப்பத்திலும் இச்  
சுற்றறிக்கையின் பிரகாரம்  
உரிய  
உத்தியோகத்தர்களுக்கு  
மாத்திரம் செலுத்தப்படுதல்  
வேண்டும்.

தொகுதியில் 12  
உத்தியோகத்தர்கள்  
இருக்கும் போது 05  
உத்தியோகத்தர்கள்  
தொடர்பாக குறிப்பிடுவது  
நியாயமற்றதாகும்.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவுகள் ரூபா 188,994,219 இலாபமாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான இலாபம் ரூபா 161,797,211 ஆகும். அதற்கிணங்க, நிதி விளைவுகளில் ரூபா 27,197,008 முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. இந்த முன்னேற்றத்திற்கு மீளாய்வாண்டிற்கான தேங்காய் விற்பனை வருமானம் அதிகரித்தல் பிரதான காரணமாக இருந்தது.

### 2.2 பிரதான வருமானம் மற்றும் செலவு விடயங்களின் போக்கு பகுப்பாய்வு

(அ) 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டின் போது தேங்காய் உற்பத்தி மற்றும் தேங்காய் விற்பனை வருமானம் 19 சதவீதத்தாலும் நாற்றுக்களின் விற்பனை வருமானம் 17 சதவீதத்தாலும் அதிகரித்திருந்ததுடன் கொப்பரா வருமானம் 56 சதவீதத்தால் குறைவடைந்திருக்கையில் தேங்காய் உற்பத்திக் கிரயம் 20 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

(ஆ) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டில் ஒரு கிலோகிராம் இறப்பரின் விற்பனை விலை ரூபா 65 ஆல் குறைவடைதல் இறப்பர் பால் உற்பத்தி 6,401 கிலோகிராமினால் குறைவடைதல் மற்றும் ஒரு கிலோக்கிராமின் இறப்பர் உற்பத்திக் கிரயம் ரூபா 16 ஆல் அதிகரித்ததன் காரணமாக மீளாய்வாண்டிற்கான இறப்பர் வருமானம் 23 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது.

## 3. செயற்பாட்டு மீளாய்வு

### 3.1 சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

#### கணக்காய்வு விடயம்

ஊழிர் சேமலாக நிதிய அதிகாரர் சட்டத்தின் பிரகாரம் பங்களிப்பு பணத்தை கணிக்கும் போது வாழ்க்கைச் செலவுப் படிகள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியபோதிலும் கம்பனியால் 2006 – 2015 காலப்பகுதிக்குரிய பங்களிப்பு பணத்தை செலுத்தும் போது அப்படிகளை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளாததன் காரணமாக மீளாய்வாண்டில் அக்காலப்பகுதி தொடர்பான கடிகளைச் செலுத்தும் போது அப்படிகளுக்கு மேலதிகமாக ரூபா 5,729,125 பணம் மிகைக் கட்டணமாகச் செலுத்தப்பட்டிருந்தது.

#### முகாமைத்துவ கருத்துரை

2006-2015 காலப்பகுதியின் போது ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பணத்தை செலுத்தும் போது வாழ்க்கைச் செலவுப் படிகளை தொடர்புபடுத்தவில்லை என உரிய நிறுவனத்தினால் வெளிப்படுத்தப்பட்டதுடன் மிகைக் கட்டணத்துடன் உரிய பணம் பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

#### பரிந்துரை

ஊழியர் சேமலாப நிதிய அதிகாரர் சட்டத்தின் பிரகாரம் முழுமையான உழைப்புகளுக்கு இணங்க பங்களிப்பு பணத்தை கணித்து செலுத்துதல் வேண்டும்.

### 3.2 முகாமைத்துவ செயற்திறனின்மை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

	கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ)	<p>சாத்தியவள ஆய்வினை மேற்கொள்ளுமாறு 2016 ஆம் ஆண்டின் போது ரூபா 12,078,708 செலவு செய்து ஆரம்பிக்கப்பட்ட இறப்பர் தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை உச்ச அளவில் பேணுவதற்குத் தேவையான மூலப் பொருட்கள் கிடைக்காமை மற்றும் போதியளவு விற்பனை வருமானம் கிடைக்காமையின் காரணமாக மீளாய்வாண்டின் இறுதி வரை தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அதற்கிணங்க தொழிற்சாலைக்காக செலவு செய்யப்பட்ட ரூபா 12,078,708 கிரயம் விளைவற்ற செலவாக மாறியிருந்தது.</p>	<p>இறப்பர் தொழிற்சாலையை நிர்மாணிக்கும் போது அத்தனகல்லை மற்றும் மஹயாய தோட்டங்களின் இறப்பர் பால் விளைச்சலை இறப்பர் தொழிற்சாலையின் சீட் இறப்பர் உற்பத்திக்கு ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தும் சீட் இறப்பர் சீட்டுக்களின் விலை முறைமை வீழ்ச்சியடைந்ததன் காரணமாக தொழிற்சாலையின் உற்பத்தியை விட இறப்பர் பாலை வெளித்தரப்பினர்களுக்கு விற்பனை செய்தல் கம்பனிக்கு சாதகமானதாக இருந்ததனால் தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை மூடிவிடுவதற்கு கம்பனி தீர்மானித்திருந்தது.</p>	<p>இவ்வாறான செயற்திட்டத்திற்காக சாத்தியவள ஆய்வினை மேற்கொண்டு மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உற்பத்தி நடைமுறைகள் எதிர்பார்த்த சந்தை என்பன தொடர்பாக ஆய்வு செய்து அதற்குப் பொருத்தமான வகையில் உற்பத்திகளை மேற்கொண்டு சந்தைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.</p>
(ஆ)	<p>கம்பனியால் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளுக்குரிய குத்தகைப் பணத்தை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சிற்கு செலுத்த வேண்டியிருந்ததுடன் அக்குத்தகை காணிகளிலிருந்து அரசாங்கத்தின் பல்வேறு குறிக்கோள்களுக்காக விடுவிக்கப்பட்ட 1751 ஹெக்டயர்கள் தொடர்பான குத்தகைப்பணம் செலுத்தாமலுக்கு கம்பனி எடுத்த தீர்மானத்திற்கு அமைச்சின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ளாமையின் காரணமாக மீளாய்வாண்டின் இறுதி வரை ரூபா 197,581,091 தொகை குத்தகையாக கம்பனியால் அமைச்சிற்கு செலுத்த வேண்டியதாக</p>	<p>குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துக்களிலிருந்து கம்பனி பயன்படுத்துகின்ற அளவு தொடர்பான குத்தகை மாத்திரம் செலுத்த வேண்டுமெனக் கருதி கம்பனி கணக்கு வைத்திருந்ததுடன் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு கம்பனி ஆரம்பித்த சந்தர்ப்பத்தின் போது ஒப்படைத்த அனைத்து சொத்துக்களின் பெறுமதிக்கு குத்தகை கணிக்கப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும் இச் சிக்கலை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் பொதுத் திறைசேரியும் இணைந்து தீர்த்து வைக்க வேண்டும் என்பதனால்</p>	<p>உடன்படிக்கை செய்த தரப்பினர்களின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.</p>

தெரிவித்திருந்தது.

அதற்காக  
வேண்டுகோள்  
விடுத்துள்ளது.

கம்பனி

### 3.3 செயற்பாட்டு செயற்திறனின்மை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமத்தின் பிரகாரம் ஒரு தென்னை மரத்தின் வருடாந்த சராசரி விளைச்சல் 72 தேங்காய்களாக இருந்தபோதிலும் கம்பனியால் நிருவகிக்கப்படுகின்ற 07 தோட்டங்களில் அப் பெறுமதி 31 இற்கும் 54 இற்கும் இடைப்பட்ட வீச்சில் காணப்பட்டது. அந்த இலக்கை அடைந்து கொள்வதற்கு கம்பனியால் மண் பரிசோதனை மேற்கொண்டு அதற்கிணங்க பசளையும் இரசாயனப் பொருட்களும் ஈடுபடுத்துவதற்கும் நீர்ப்பாசன முறைமையை உருவாக்கி புதிய விவசாயத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட விளைச்சலைப் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	- தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் சிபார்சுக்கு இணங்க ஒரு மரத்திலிருந்து 72 தேங்காய்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்ததானது சிறப்பான நிலைமையின் கீழ் மாத்திரமாகும் எனினும் இப் பெறுமதியானது மண் தொகுதி மற்றும் காலநிலை ஆகிய காரணிகளின் அடிப்படையில் மாற்றமடைகின்றது. தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் சிபார்சுகளுக்கு இணங்க சராசரி நிலைமையின் கீழ் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்ததானது ஒரு தென்னை மரத்திலிருந்து 50 தேங்காய்களுக்கு அண்மித்த அளவாகும். எதிர்காலத்தில் மேலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி நீர் பாதுகாக்காப்பு முறைமையையும் நீர் வழங்கல் முறைமையையும் ஸ்தாபித்து ஒரு மரத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்ற தேங்காய் விளைச்சலை அதிபரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கிறேன்.	கம்பனியால் ஒரு மரத்திலிருந்து ஆகக் குறைந்தது 72 தேங்காய்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தென்னைப் பயிர்ச்செய்கையை பராமரித்தல் வேண்டும்.
(ஆ) துறையில் காணப்படுகின்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமத்தின் பிரகாரம் ஒரு ஹெக்டாயர் காணியில் காணப்பட வேண்டிய தென்னை மரங்களின் அளவு 158	காணப்பட வேண்டிய நியதிப்படியான மரங்களின் அளவு 158 ஆக இருந்தும் பயிர்ச்செய்கைக்குப் பொருத்தமற்ற காணியின்	ஒரு ஹெக்டாயரில் காணப்பட வேண்டிய ஆகக் குறைந்த தென்னை மரங்களின் அளவான 158

ஆக இருந்தும் நாரம்மல மற்றும் கட்டுகம்பல ஆகிய தோட்டங்களைத் தவிர்த்து மிகுதியான 06 தோட்டங்களில் காணப்பட்ட 92-141 ஆகிய அப்பெறுமதியை ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவு வரை அதிகரிப்பதற்கு கம்பனி நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

காரணமாக அந்த அளவுக்கு நடைமுறையில் பயிர்ச்செய்கை பண்ணமுடியாது. காணிகளை அளவீடு செய்தல் மற்றும் GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து பயிர்ச்செய்கைப் பரப்பை சரியாக இனங்காண்பதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மரங்கள் என்ற அளவைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(இ) கம்பனியால் மண் பரிசோதனையை மேற்கொள்ளாது தொடக்கஸ்வத்த தோட்டத்தில் இம்புலகொட பகுதியில் 2009 ஆம் ஆண்டின் போது 2000 செடிகளுடனான மிளகுப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்ததன் காரணமாக மீளாய்வாண்டின் இறுதியளவில் 100 நாற்றுக்கள் அளவில் அழிவடைந்திருந்ததுடன் அதற்காகச் செலவு செய்யப்பட்ட ரூபா 1,690,314 கிரயம் விளைவற்ற செலவாக மாறியிருந்தது. மேலும் மிகுதியாகவுள்ள 1,000 செடிகளில் விளைச்சல் தருகின்ற 615 செடிகள் காணப்பட்டதுடன் சிறிய ஏற்றுமதிப் பயிர் திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம் அச்செடிகளின் மூலம் கிடைக்க வேண்டிய ஆகக்குறைந்த விளைச்சல் 1107 கிலோகிராம் உலர்த்திய மிளகுவாக இருந்தும் கம்பனி 36.5 கிலோகிராம் விளைச்சலைப் பெற்றுக்கொண்டிருந்தது.

இப் பிரிவில் மிளகுச் செடிகள் குறித்த அளவானவை மண் பொருத்தமற்றதன் அடிப்படையில் அழிவடைந்துள்ளது என்பதனை ஏற்றுக்கொள்ளவதுடன் மீண்டும் வெற்றிடங்களில் நடுகை பண்ணுவதும் இடம்பெற்றிருக்கவில்லை. கிரவலுடனான இடம் முன்னைய ஆண்டுகளின் போது அதிகமான வறட்சியுடனான காலத்தின் போது நீர்வழங்கல் இடம்பெற்றிருந்தும் அதிகளவு வெப்பத்தின் காரணமாக நாற்றுக்கள் அழிவடைந்துள்ளன.

பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர் பயிர்ச்செய்கைக்காக ஈடுபடுத்தப்பட்ட காணியின் பொருத்தத்தன்மை மற்றும் நீர் முறைமைகள் தொடர்பாக தொழில்நுட்ப ஆய்வினை மேற்கொண்டு அதற்கிணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் சிபார்சின் பிரகாரம் முதிர்ச்சியடைந்த பயிர்களுக்காக வருடாந்தம் பசளை ஈடுபடுத்தப்பட வேண்டிய போதிலும் கம்பனியின் நான்கு தோட்டங்களில் காணப்பட்ட 222,118 முதிர்ச்சியடைந்த மரங்களில் 95,037 மரங்களுக்கு மாத்திரம் இரசாயனப் பசளை அல்லது சேதனப் பசளை ஈடுபடுத்தப்பட்டிருந்தும் மிகுதியான மரங்களுக்காக பசளை ஈடுபடுத்தி விளைச்சலை அதிகரிப்பதற்கு முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

கம்பனியின் கொள்கையானது முதிர்ச்சியடைந்த தென்னை மரங்களில் 50 சதவீதமானவை முன்னைய ஆண்டின் போதும் மிகுதியான 50 சதவீதமானவை அடுத்துவரும் ஆண்டின் போதும் பசளை இடுதல் மேற்கொள்ளப்பட்டு அனைத்து மரங்களுக்கும் ஒரு ஆண்டிற்கு அண்மித்த காலத்தின் போது பசளை இடுதல் இடம்பெறுகின்றது. கம்பனியிடம் அதிக அளவான முதிர்ச்சியடைந்த

ஆராய்ச்சி நிறுவனத்தின் சிபார்சுகளுக்கு இணங்க ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் ஆண்டின் போது பசளை இடுதல் இடம்பெற வேண்டும்.

மரங்கள்  
காணப்படுவதனால்  
நிலவுகின்ற ஊழியர்  
பற்றாக்குறையில்  
மழைபெய்கின்ற காலத்தில்  
பசளை இடுதல்  
மேற்கொள்ள  
முடியாதுள்ளது.

(உ) தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் சிபார்சின் பிரகாரம் இரசாயனப் பசளை இடுகின்ற ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் 01 கிலோகிராம் டொலமயிட் ஈடுபடுத்த வேண்டிய போதிலும் கம்பனியால் 80844 மரங்களுக்காக ஒரு மரத்திற்கு 2.4 கிலோகிராம் டொலமயிட் வீதம் இடப்பட்டிருந்தது. அதன் காரணமாக கம்பனியால் 110,586 கிலோகிராம் டொலமயிட்களுக்காக விளைவற்ற செலவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கம்பனியால் தென்னைப் பயிர்ச்செய்கையில் காணப்படுகின்ற மெக்னீசீயம் பற்றாக்குறை மற்றும் மண் நீரினால் அடித்துச் செல்லப்படுவதன் காரணமாக பீ.எச் பெறுமதி குறைவடைவதனை கருத்திற் கொண்டு விளைச்சல் தருகின்ற அனைத்து மரங்களுக்குமாக 2 கிலோகிராம் டொலமயிட் இடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டு அதற்கிணங்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி நிறுவனத்தினால் சிபார்சு செய்யப்பட்ட அளவிற்கு டொலமயிட் பசளை இடுதல் இடம்பெற வேண்டும்.

### 3.4 பெறுகை முகாமைத்துவம்

#### கணக்காய்வு விடயம்

பெறுகை வழிகாட்டிக் கோவையின் 7.3.1 ஆம் பந்தியின் பிரகாரம் கேள்வி மனு மதிப்பீட்டிற்காக ஆலோசனை சேவையைப் பெற்றுக்கொள்ளும் போது அந்த ஆலோசகர்கள் தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குமுனின் அங்கத்தவர் அல்லாதவராக இருக்க வேண்டிய போதிலும் ரூபா 6,529,930 பெறுமதியான 03 நிர்மாண நடவடிக்கைகள் தொடர்பான கேள்வி மனுக்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்ட ஆலோசனை நிறுவனம் அந்த நிர்மாண நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குமுனிலும் தலைவர் மற்றும் அங்கத்தவர்களுக்காக செயற்பட்டிருந்தனர்.

#### முகாமைத்துவ கருத்துரை

பெறுகை வழிகாட்டிக் கோவையின் 2.8.4 ஆம் பிரிவின் பிரகாரம் உரிய விடயம் சம்பந்தமாக விசேட அறிவுள்ள அங்கத்தவர் இருக்க வேண்டியதுடன் தேவையான சந்தர்ப்பத்தில் விசேடத்துவமான அறிவு தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குமுனினால் பெற்றக்கொள்ளப்

#### பரிந்துரை

பெறுகை வழிகாட்டிக்கோவையின் 7.3.1 ஆம் பந்தியின் பிரகாரம் கேள்வி மனுக்களை மதிப்பீடு செய்வதற்காக ஆலோசனை சேவையைப் பெற்றுக்கொள்ளும் போது அந்த ஆலோசகர்கள் தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குமுனின் அங்கத்தவராக நியமிக்கப்படாதிருத்தல் வேண்டும்.

### 3.5 ஒப்பந்த நிர்வாகத்திலுள்ள குறைபாடுகள்

#### கணக்காய்வு விடயம்

தொடம்கஸ்லந்த பானகமுவ பிரிவில் 2077 இறப்பர் மரங்களை அகற்றுவது தொடர்பாக கம்பனிக்கும் கொள்வனவு தாரருக்குமிடையே 2017 செப்டெம்பர் 19 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் 90 நாட்களுக்குள் உரிய செயற்பாட்டை நிறைவேற்றுவதற்கு கம்பனிக்கு முடியாதிருந்ததுடன் ஒப்பந்தக்காரர் உரிய செயற்பாட்டைப் பூர்த்திசெய்வதற்கு 210 மேலதிக நாட்களை எடுத்திருந்தனர். அதற்கிணங்க அக்காணியில் பயிர்ச்செய்கை பண்ணுவதற்குத் திட்டமிடப்பட்ட 17,780 கராம்பு நாற்றுக்களை பயிரிடும் நடவடிக்கை அக்காலத்தால் தாமதமடைந்திருந்தது.

#### முகாமைத்துவ கருத்துரை

காலநிலையின் காரணமாகவும் மீண்டும் கேள்விகளைக் கோருவதற்கு மேலதிக காலம் எடுத்தல், ஊழியர்கள் வருகைதராமல் ஆகிய விடயங்களின் காரணமாக ஒப்பந்த காலம் நீடிக்கப்பட்டிருந்ததுடன் 2018 ஆம் ஆண்டின் போது உரிய மதிப்பீட்டிற்கு இணங்க கராம்பு நாற்றுக்கள் நடுகை செய்யப்பட்டுள்ளன.

#### பரிந்துரை

ஒப்பந்த உடன்படிக்கையின் பிரகாரம் உடன்படிக்கை செய்த காலத்திற்குள் உரிய செயற்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதுடன் வழமைக்கு மாற்றமாக காலத்தை நீடிப்பதற்காக விடுக்கப்படுகின்ற வேண்டுதல்களுக்காக பேதிய காரணம் சமர்ப்பிக்கவில்லையாயின் நட்டத்தை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.